

**பெரியாழ்வார் அருளிச் செய்த
பெரியாழ்வார் திருமொழி
முதல் பத்து**

**நான்காம் திருமொழி - தன் முகத்து
சந்திரனை அழைத்தல்: அம்புலிப் பருவம்**

- ** தன் முகத்துச் சுட்டி * தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் *
பொன் முகக் கிண்கிணி ஆர்ப்பப் * புழுதி அளைகின்றான் **
என் மகன் கோவிந்தன் * கூத்தினை இள மாமதீ! *
நின் முகம் கண் உளவாகில் * நீ இங்கே நோக்கிப் போ 1
- என் சிறுக் குட்டன் * எனக்கோர் இன்னமுது எம்பிரான் *
தன் சிறுக் கைகளால் * காட்டிக் காட்டி அழைக்கின்றான் **
அஞ்சன வண்ணனோடு * ஆடல் ஆட உறுதியேல் *
மஞ்சில் மறையாதே * மாமதீ! மகிழ்ந்தோடி வா 2
- சுற்றும் ஒளி வட்டம் * சூழ்ந்து சோதி பரந்தெங்கும் *
எத்தனை செய்யிலும் * என் மகன் முகம் நேர் ஒவ்வாய் **
வித்தகன் வேங்கட வாணன் * உன்னை விளிக்கின்ற *
கைத்தலம் நோவாமே * அம்புலீ! கடிதோடி வா 3
- சக்கரக் கையன் * தடங்கண்ணால் மலர விழித்து *
ஒக்கலை மேல் இருந்து * உன்னையே சுட்டிக் காட்டும் காண் **
தக்கது அறிதியேல் * சந்திரா! சலம் செய்யாதே *
மக்கள் பெறாத * மலடன் அல்லையேல் வா கண்டாய் 4
- அழகிய வாயில் * அமுத ஊறல் தெளிவுறா *
மழலை முற்றாத * இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் **
குழகன் சிரீதரன் * கூவக் கூவ நீ போதியேல் *
புழை இலவாகாதே * நின் செவி புகர் மாமதீ! 5
- தண்டொடு சக்கரம் * சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் *
கண் துயில் கொள்ளக் கருதிக் * கொட்டாவி கொள்கின்றான் **
உண்ட முலைப்பால் அறா கண்டாய் * உறங்காவிடில் *
விண் தனில் மன்னிய * மாமதீ! விரைந்தோடி வா 6
- பாலகன் என்று * பரிபவம் செய்யேல் * பண்டொரு நாள்
ஆலின் இலை வளர்ந்த * சிறுக்கன் அவன் இவன் **
மேல் எழப் பாய்ந்து * பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் *
மாலை மதியாதே * மாமதீ! மகிழ்ந்தோடி வா 7
- சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை * இகழேல் கண்டாய் *
சிறுமையின் வார்த்தையை * மாவலி இடைச் சென்று கேள் **
சிறுமைப் பிழை கொள்ளில் * நீயும் உன் தேவைக்குரியை காண் *
நிறை மதீ! நெடுமால் * விரைந்து உன்னைக் கூவுகின்றான் 8

தாழியில் வெண்ணெய் * தடங்கை ஆர விழுங்கிய *
 பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் * உன்னைக் கூவுகின்றான் **
 ஆழி கொண்டு உன்னை எறியும் * ஐயுறவில்லை காண் *
 வாழ உறுதியேல் * மாமதீ! மகிழ்ந்தோடி வா 9

** மைத் தடங்கண்ணி * அசோதை தன் மகனுக்கு * இவை
 ஒத்தன சொல்லி * உரைத்த மாற்றம் ** ஒளி புத்தூர்
 வித்தகன் விட்டுசித்தன் * விரித்த தமிழ் இவை *
 எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு * இடர் இல்லையே 10

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்